

أَحْكَامُ التَّجْوِيدِ

குர்அன் ஓதுவதற்கான சட்டங்கள்

தஜ்வீத் என்றால் : குர்அனிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களையும் அதன் அதன் வெளியாகும் கிடத்திலிருந்து வெளியாக்குதல், நீட்டுதல், குன்னா செய்தல், மெல்லினமாக வல்லினமாக ஓதுதல் இன்னும் இது போன்ற தஜ்வீத் சட்டங்களோடு ஓதுவதற்கு தஜ்வீத் என சொல்லப்படும்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

இன்று மூஸ்லிம்களில் எத்தனை சத விகிதமானவர்களுக்கு குர்அனை ஓதத் தெரியும்? அப்படி ஓதத் தெரிந்தவர்களில் தஜ்வீத் சட்டத்தோடு ஓதத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்? அப்படி ஓதத் தெரிந்தவர்கள் மிகக் குறைவானவர்களே! இக்குறையை நீக்க வேண்டுமென்ற நன்னோக்கத்துடனேயே இச்சிறிய தஜ்வீத் குறிப்பு தொகுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இதைப்படித்து குர்அனை உரிய முறையில் ஓதத் தெரிந்து கொள்ளுங்கள்.

குர்அன் ஓதுவதின் சிறப்புகள்

- 1- நீங்கள் குர்அனை ஓதுங்கள் அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு சிபாரிச செய்யும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மூஸ்லிம்)
- 2- குர்அனையும் அதைக்கொண்டு உலகத்தில் அமல் செய்தவர்களையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். சூரத்துல் பகராவும் சூரத்துல் ஆல இம்ரானும் முன்வந்து குர்அனை ஓதியவருக்கு (சவர்க்கத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக) வாதாடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மூஸ்லிம்)
- 3- குர்அனை ஓதியவருக்காக (நாளை மறுமையில்) சொல்லப்படும். “நீர் குர்அனை ஓதிக்கொண்டு சவர்க்கத்தின் (படித்தரத்தில்) ஏறிக்கொண்டு செல்வீராக. உலகத்தில் நிறுத்தி நறுத்தி ஓதியது போன்று (இங்கேயும்) நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக. நீர் ஒதி முடிக்கும் கடைசி ஆயத்தே சவர்க்கத்தின் உமது அந்தஸ்தாகும்” என அவருக்குக் கூறப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆபுகாவுத் , திர்மிதி)
- 4- குர்அனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். “அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து” என்று நான் சொல்லமாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும், லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
- “குர்அனை ஓதுவதினால் எந்த அளவுக்கு நன்மைகள் குவிகின்றன” என்பதை என்னிப்பாருங்கள். நீங்களும் இந்தக் குர்அனை ஒவ்வொரு நாளும் உரிய முறையில் ஓதப்பழகிக் கொள்ளுங்கள். அதன் மொழியாக்கத்தையும் படிப்பினை பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு நிதானமாகப்படியுங்கள். அதன் ஏவல் விலக்கல்களை எடுத்தும் தவிர்த்தும் நடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நமது ஈருலக வாழ்க்கையையும் வெற்றி உள்ள வாழ்க்கையாக ஆக்கப் போதுமானவன். யா அல்லாஹ்! “இந்தக் குர்அனை நாளை மறுமையில் எங்களுக்கு சிபாரிச செய்யக்கூடிய குர்அனாக” ஆக்கி வைப்பாயாக.

أَحْكَامُ النُّونِ السَّاكِنَةِ

சுக்கூன் செய்யப்பட்ட நூனின் ந் சட்டங்கள்

சுக்கூன் செய்யப்பட்ட நூனில் ந் நான்கு சட்டங்கள் உள்ளன. அவை.

1. **إِذْغَامٌ** - இணைத்தல்
2. **إِظْهَارٌ** - வெளியாக்குதல்
3. **إِفْلَابٌ** - மாற்றுதல்
4. **إِخْفَاءٌ** - மறைத்தல்

1. إِذْغَامٌ - இத்காம் (இணைத்தல்)

இணைத்தல் என்பது சுக்கூன் செய்யப்பட்ட நூனுடைய ந் உச்சரிப்பை அடுத்து வரும் எழுத்துக்களுடன் இணைத்து ஒதுதலாகும்.

ي ، ر ، م ، ل ، و ، ن

சுருக்கமாக (يَمْلُونْ) என்று விளங்கிக் கொள்ளலாம்.

இணைத்தல் திரண்டு வகைப்படும். அவை:

1. **إِذْغَامٌ بِعَنْهٍ**
2. **إِذْغَامٌ بِغَيْرِ عَنْهٍ**

إِذْغَامٌ بِعَنْهٍ இதுகாமுன் பிகுன்னா
كُون்னாவுடன் இத்காம் செய்தல்

إِذْغَامٌ بِعَنْهٍ என்பது சுக்கூன் செய்யப்பட்ட நூனை ந் அடுத்து ந ، و ، م ، ي என்ற எழுத்துக்களில் ஓர் எழுத்து வந்தால் அப்போது சுக்கூன் செய்யப்பட்ட நூனுடைய ந் உச்சரிப்பை அடுத்து வரும் எழுத்துடன் இணைத்து **غ** வுடன் ஒதுவேண்டும். (**غ** என்பது பூக்கின் அடிப்பகுதியிலிருந்து வெளிப்படுத்தும் சத்தத்திற்குச் சொல்லப்படும்).

உதாரணம்

1. ي - **وَ مَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ**
2. م - **مِنْ مَرْقُدِنَا**

3. ن - مِنْ نَبِيًّا مُوسَى وَ فِرْعَوْنَ

4. و - وَ مِنْ وَرَاءِ هِمْ

விளக்கம் : உம் 1 ஜ கவனிக்க :- (إِدْغَامٌ بُعْنَةٍ)

وَ مِنْ يَعْمَل தாரணமாக அடிக்கோடிட்ட இடத்தில் மன் யஃமல் என்று சாதாரணமாக நாம் வாசிப்போம். ஆனால் إِدْغَامٌ بُعْنَةٍ வுடைய சட்டத்தின்படி சுக்கூன் செய்யப்பட்ட நூனை ந் யாய் உடன் இணைத்து மய்யஃமல் என் غُنَّ வுடன் ஓதவேண்டும். இதைப் போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ளவும்.

முக்கிய குறிப்பு

இரு வார்த்தையின் கடைசியில் சுக்கூன் செய்யப்பட்ட நூனும் அதனை அடுத்து இருக்கும் வார்த்தையின் ஆரம்பத்தில் இத்காம் பிருன்னாவுடைய எழுத்து வரும்போதுதான் இத்காம் பிருன்னா என்பது வரும். இதற்கு உதாரணம் மேலே கூறப்பட்டிருக்கின்றது. ஆனால் ஓரே வார்த்தையில் சுக்கூன் செய்யப்பட்ட நூனும் அதே வார்த்தையில் அதனையடுத்து இத்காம் பிருன்னாவுடைய எழுத்தும் வந்தால் இங்கே இத்காம் செய்யாமல் நூனுடைய சத்தத்தை வெளிப்படுத்தி ஓதுவது அவசியமாகும். இப்படி குர்ஞனில் நான்கு வார்த்தைகள் மாத்திரமே வந்திருக்கின்றது. அவைகள் பின்வருமாறு. دُبِيَا ، قِنْوَانْ ، صِنْوَانْ ، بُنْيَانْ

إِدْغَامٌ بُغْيِرِ غُنَّةٍ இதுகாமுன் பிகைரி குன்னா
குன்னா இல்லாமல் இத்காம் செய்வது

إِدْغَامٌ بُغْيِرِ غُنَّةٍ என்பது சுக்கூன் செய்யப்பட்ட நூனை ந் அடுத்து ل ، ر என்னும் இரு எழுத்துக்களில் ஓர் எழுத்து வந்தால் அப்போது சுக்கூன் செய்யப்பட்ட நூனை ந் அடுத்து வரும் எழுத்துடன் இணைத்து غُنَّ இல்லாமல் (சத்தத்தை முக்கால் வெளிப்படுத்தாமல்) ஓதவேண்டும்.

உதாரணம்

1. ر - مِنْ رَبِّ الرَّحْمَنِ

2. ل - مِنْ لَدُنْكَ رَحْمَةً

விளக்கம் : உம் 1 ஜ கவனிக்க :- (إِدْغَامٌ بُغْيِرِ غُنَّةٍ)

منْ رَبِّ الرَّحْمَنِ அடிக்கோடிட்ட இடத்தில் மின் ரப்பி என்று நாம் சாதாரணமாக வாசிப்போம். ஆனால் إِدْغَامٌ بُغْيِرِ غُنَّةٍ வுடைய சட்டத்தின்படி சுக்கூன் செய்யப்பட்ட நூனை ந் றா ர - உடன் இணைத்து மிர்ரப்பி என் غُنَّ இல்லாமல் ஓதவேண்டும். இதைப் போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ளவும்.

2. إِظْهَارٌ - இல்லார் (வெளிப்படுத்துதல்)

إِظْهَارٌ - என்பது சுக்கூன் செய்யப்பட்ட நூனை ஃ அடுத்து இல்லாருடைய ஆறு எழுத்துக்களில் ஏதேனும் ஓர் எழுத்து வந்தால் சுக்கூன் செய்யப்பட்ட நூனின் உச்சரிப்பை கூட்டாமலும் குறைக்காமலும் உள்ளபடியே ஒதுக்கலாகும். இல்லாருடைய எழுத்துக்கள் பின்வருமாறு. ۴ ، ۵ ، ۶ ، ۷ ، ۸

உதாரணம்

1. ح - فَصَلٌ لِرَبِّكَ وَأَنْحَرٌ
2. خ - وَأَمَا مَنْ خَفَتْ مَوَازِينُهُ
3. ع - خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ
4. غ - نُزُلًا مِنْ غَفُورٍ رَّحِيمٍ
5. ئ - مَا أَغْنَى عَنْهُ مَالُهُ
6. ء - مِنْ أَهْلِ الْكِتَابِ

விளக்கம் : ۱-ம் 1 ஜி கவனிக்கவும்.

وَأَنْحَرٌ (வன்றூர்) - இங்கே சுக்கூன் செய்யப்பட்ட நூனுக்கு ஃ பிறகு إِظْهَارٌ உடைய எழுத்துக்களில் ح என்னும் எழுத்து வந்துள்ளது. இல்லாருடைய சட்டத்தின் படி சுக்கூன் செய்யப்பட்ட நூனை ஃ ஜி வன்றூர் என்று கூட்டாமலும் குறைக்காமலும் உள்ளபடியே உச்சரிக்க வேண்டும். இதைப் போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ளவும்.

3. إِقْلَابٌ - இக்லாப் (மாற்றுதல்)

இக்லாப் என்பது: சுக்கூன் செய்யப்பட்ட நூனை ஃ அடுத்து ب வந்தால் சுக்கூன் செய்யப்பட்ட நூனில் ஃ வரும் ன் என்ற உச்சரிப்பை ம் என்று மாற்றி ஒரு வடன் ஒதுக்கலாகும்.

உதாரணம்

- ب - مِنْ يَبْنِ أَيْدِيهِمْ

விளக்கம் :

சுக்கூன் செய்யப்பட்ட நூனை ப் அடுத்து ப வந்திருப்பதால் மின் பைனி என்பதற்கு பதிலாக மிம்பைனி என்று **عَنْهُ** வூடன் ஒதுவேண்டும்.

4. **خَفَاءٌ - இக்பா**

மறைத்தல்

இக்பா என்பது: சுக்கூன் செய்யப்பட்ட நூனை அடுத்து இக்பா உடைய பதினைந்து எழுத்துக்களில் ஏதாவதொரு எழுத்து வந்தால் சுக்கூன் செய்யப்பட்ட நூனுடைய ந் உச்சரிப்பை பாதியாக மறைத்து **عَنْ** உடன் ஒதுக்கலாகும். இக்பா உடைய எழுத்துக்கள் பின்வருமாறு.

ت ، ث ، ج ، د ، ز ، س ، ش ، ص ، ض ، ظ ، ف ، ق ، ك

உதாரணம்

1. ت - **قَدْ أَفْلَحَ مِنْ تَرَكَّى**
2. ث - **وَ مَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى**
3. ج - **وَ لَا يُغْنِي مِنْ جُوْعٍ**
4. د - **وَ قَدْ خَابَ مَنْ دَسَّاهَا**
5. ز - **فَأَنْذِرْتُكُمْ نَارًا تَلَظَّى**
6. س - **قَدْ أَفْلَحَ مَنْ زَكَّهَا**
7. ش - **سُنْقِرِئُكَ فَلَا تَنْسِي**
8. ص - **مِنْ شَرٍّ مَا خَلَقَ**
9. ض - **فَإِذَا فَرَغْتَ فَانصَبْ**
10. ط - **إِلَّا مِنْ ضَرِيعٍ**
11. ظ - **لَتَرَكْبُنَ طَبْقًا عَنْ طَبْقٍ**
12. ف - **فَلَيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ**
13. ك - **كَالْعِهْنِ الْمَنْفُوشِ**

14. ق - الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ
15. ك - وَوَضَعْنَا عَنْكَ وَزْرَكَ

விளக்கம் 13 ஐ கவனிக்க : -

الْمُنْفُشِ - இங்கே சுக்கூன் செய்யப்பட்ட நானு ப் க்கு பிறகு ^{إِخْفَاء} உடைய எழுத்து வ வந்துள்ளது. இப்பா உடைய சட்டத்தின்படி சுக்கூன் செய்யப்பட்ட நானை ப் பாதியாக மறைத்து ^{تُهْنِّ} வடன் ஒதுவேண்டும். இதைப் போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ளவும்.

اَحْكَامُ التَّنْوِينِ

தன்வீனின் — , — , — சட்டங்கள்

தன்வீனில் — , — , — நான்கு சட்டங்கள் உள்ளன. அவை :

1. اَدْغَامٌ - இணைத்தல்
2. اَظْهَارٌ - வெளியாக்குதல்
3. اِقْلَابٌ - மாற்றுதல்
4. اِخْفَاءٌ - மறைத்தல்

1. اَدْغَامٌ - இணைத்தல்

இணைத்தல் என்பது தன்வீனுடைய — , — , — உச்சரிப்பை அடுத்து வரும் எழுத்துக்களுடன் இணைத்து ஒதுதலாகும்.

اَدْغَامٌ உடைய எழுத்துக்கள் ஆறு. அவை: ن ، ل ، ر ، م

சுருக்கமாக (يَرْمَلُونْ) என்று விளங்கிக் கொள்ளலாம்.

இணைத்தல் இரண்டு வகைப்படும். அவை:

1. اَدْغَامٌ بِغَنَّةٍ
3. اَدْغَامٌ بِغَيْرِ غَنَّةٍ

اَدْغَامٌ بِغَنَّةٍ இதுகாமுன் பிருன்னா
குன்னாவுடன் இத்காம் செய்தல்

إِدْعَامٌ بِغْنَةٍ^ي إِنْبَاتُ تَنْبَيْهَنَّ — ، — ، — أَتُعْتَكُ ن ، م ، ي ، و ، ن ، اَنْرَ إِمْرُكْتُوكَلِيلَ
لُورَ إِمْرُكْتُوكَلَ وَنْتَهَا لَمْ أَبْبُوَتُ تَنْبَيْهَنَّ — ، — ، — عَصَارِبَبَهَ أَتُعْتَكُ وَرُونَمَ
إِمْرُكْتُوكَلَنَّ كِيَنَنَتَكُ نَغْنَهَ فَتَنَّ لَهَوَنَنَنَعَمَ (نَغْنَهَ إِنْبَاتُ مُرْكَكَنَنَ أَدَبَبَكَلَرِنَكُ
وَلَهَيَبَبَعَتَكَمَ سَتَكَتَهَرَكَسَ كَشَالَلَبَبَعَمَ).

உதாரணம்

1. ي - يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَأْتًا
2. م - تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجْيَلٍ
3. ن - سُلْطَانًا نَصِيرًا
4. و - بُكْرَةً وَأَصِيلًا

விளக்கம் : உ-ம் 1 ஜை கவனிக்க :-(إِدْعَامٌ بِغْنَةٍ)

يَوْمَئِذٍ يَصْدُرُ என்ற வார்த்தையில் அடிக்கோடிட்ட கிடத்தில் சாதாரணமாக யவ்மதிதின் யஸ்துரு என்று நாம் ஒதுவோம். ஆனால் نَغْنَهَ إِدْعَامٌ வடைய சட்டத்தின்படி தன்வீனை — ، — ، — யா^ي உடன் கிணைத்து யவ்மதிய் யஸ்துரு என நَغْنَهَ வடன் ஒதுவேன்டும். கிதைப் போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ளவும்.

إِدْعَامٌ بِغْنَةٍ^ي கிதுகாமுன் பிகைரி குன்னா
குன்னா கில்லாமல் கித்காம் செய்வது

إِدْعَامٌ بِغْنَةٍ^ي என்பது தன்வீனை — ، — ، — அடுத்து ல ، ر என்னும் கிரு எழுத்துக்களில் லூர் எழுத்து வந்தால் அப்போது தன்வீனைடைய — ، — ، — எழுத்தை அடுத்து வரும் எழுத்துடன் கிணைத்து نَغْنَهَ கில்லாமல் (சுத்தக்தை முக்கால் வெளிப்படுத்தாமல்) ஒதுவேன்டும்.

உதாரணம்

1. ر - غَفُورًا رَّحِيمًا
2. ل - فَوَيْلٌ لِلْمُصَلِّينَ

விளக்கம் : உ-ம் 2 ஜை கவனிக்க :-(إِدْعَامٌ بِغْنَةٍ)

غَفُورًا رَّحِيمًا என்ற வார்த்தையில் அடிக்கோடிட்ட இடத்தில் கஃபுரன் ரஹீமா என்று நாம் சாதாரணமாக ஓதுவோம். ஆனால் غَامٌ بَعْدِ غُنَّةٍ வுடைய சட்டத்தின்படி தன்வீனை —, —, — ரா ர உடன் கிணைத்து கஃபுர்ரஹீமா என غُنَّةً கில்லாமல் ஓதுவேண்டும். கிதைப் போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ளவும்.

2. إِظْهَارٌ - கில்லார்

வெளிப்படுத்துதல்

إِظْهَارٌ - வெளிப்படுத்துதல் என்பது தன்வீனை —, —, — அடுத்து கில்லாருடைய ஆறு எழுத்துக்களில் ஏதேனும் ஓர் எழுத்து வந்தால் அப்போது தன்வீனின் உச்சரிப்பை, கூட்டாமலும் குறைக்காமலும் உள்ளபடியே ஓதுதலாகும். கில்லாருடைய எழுத்துக்கள் பின்வருமாறு.

ح ، خ ، ع ، غ

உதாரணம்

1. ح - نَارٌ حَمِيمٌ
2. خ - مِثْقَالٌ ذَرَّةٌ خَيْرًا يَرْهَ
3. ع - ثُمَّ لَتُسْئِلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
4. غ - ثُمَّ نَضْطَرُهُمْ إِلَى عَذَابٍ غَلِيلٍ
5. ئ - سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
6. و - وَمَنْ شَرٌّ غَاسِقٌ إِذَا وَقَبَ

விளக்கம் : உ-ம் 1 ஜை கவனிக்கவும்.

نَارٌ حَمِيمٌ நாருன் ஹாமியா - இந்த உச்சரிப்பில் —, —, — தன்வீனுக்குப் பிறகு إِظْهَارٌ உடைய எழுத்துக்களில் ஹ என்னும் எழுத்து வந்துள்ளது. கில்லாரின் சட்டத்தின் படி நாருன் என்னும் வார்த்தையில் உள்ள —, —, — (தன்வீன்) ஜை கூட்டாமலும் குறைக்காமலும் நாருன் ஹாமியா என்று உள்ளபடியே உச்சரிக்கவேண்டும். கிதைப் போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ளவும்.

3. إِقْلَابٌ - கிக்லாப் (மாற்றுதல்)

இக்லாப் என்பது: தன்வீனை $\text{—}, \text{—}, \text{—}$ அடுத்து ப் வந்தால் தன்வீனில் $\text{—}, \text{—}, \text{—}$ வரும் ன் என்ற உச்சரிப்பை ம் என்று மாற்றி غُنْ வுடன் ஓதுதலாகும்.

உதாரணம்

ب - **خَيْرٌ بَصِيرٌ**

விளக்கம் : -

தன்வீனை $\text{—}, \text{—}, \text{—}$ அடுத்து ப் வந்திருப்பதால் க(خ)பீருன் பசீர் என்பதற்கு பதிலாக க(خ)பீரும்பசீர் என்று غُنْ வுடன் ஓதவேண்டும்.

4. إِخْفَاءٌ - இக்பா (மறைத்தல்)

இக்பா என்பது: தன்வீனை அடுத்து இக்பா உடைய பதினைந்து எழுத்துக்களில் ஏதாவதொரு ஓர் எழுத்து வந்தால் தன்வீனுடைய உச்சரிப்பை பாதியாக மறைத்து غُنْ வுடன் ஓதுதலாகும். இக்பா உடைய எழுத்துக்கள் பின்வருமாறு.

ت ، ث ، ج ، د ، ذ ، ز ، س ، ش ، ص ، ض ، ط ، ظ ، ف ، ق ، ك

உதாரணம்

1. ت - **فَأَنْذِرْتُكُمْ نَارًا تَلَظِّي**
2. ث - **مُطَاعٍ ثُمَّ أَمِينٌ**
3. ج - **فِيهَا عَيْنٌ جَارِيَةٌ**
4. د - **كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكَّا دَكَّا**
5. ذ - **يَتِيمًا ذَا مَقْرَبَةٍ**
6. ز - **صَعِيدًا زَلَقا**
7. س - **وَرَجُلًا سَلَمًا لِرَجُلٍ**
8. ش - **يَوْمَئِذٍ شَانٌ يُعْنِيهِ**
9. ص - **وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفَا صَفَا**
10. ض - **وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ ضَاحِكَةٌ مُسْتَبِشَرَةٌ**
11. ط - **وَسَبَحَهُ لَيْلًا طَوِيلًا**

12. ظ - ظَلِيلًا

13. ف - أَوْ إِطَاعَمٌ فِي يَوْمٍ

14. ق - فِيهَا كُتُبٌ قِيمَةٌ

15. ك - نَاصِيَةٌ كَادِبَةٌ

விளக்கம் 13 ஜி கவனிக்க : -

فِيْ إِطَاعَمٍ - இந்த வார்த்தையில் தன்வீனுக்குப் ۔، ۔، ۔ பிறகு இக்பா உடைய எழுத்து வந்துள்ளது. இக்பாவின் சட்டத்தின்படி தன்வீனை ۔، ۔، ۔ பாதியாக மறைத்து வூட்டன் ஒதுவேண்டும். இதைப் போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ளலும்.

أَحْكَامُ الْمِيمِ السَّاكِنَةِ

சுக்கூன் செய்யப்பட்ட மீமின் சட்டங்கள்

சுக்கூன் செய்யப்பட்ட மீமில் பீர்ரு சட்டங்கள் உள்ளன. அவை :

1. إِذْغَامٌ - இணைத்தல்

2. إِخْفَاءٌ - மறைத்தல்

3. إِظْهَارٌ - வெளியாக்குதல்

1. إِذْغَامٌ - இத்காம் (இணைத்தல்)

இணைத்தல் என்பது : சுக்கூன் செய்யப்பட்ட மீமை அடுத்து இன்னும் ஒரு மீம் வந்தால் அந்த மீமுடன் சுக்கூன் செய்யப்பட்ட மீமைஇணைத்து (ஷத்து செய்து) வூட்டன் ஒதுதலாகும். (ஒத்து என்பது முக்கிண் அடிப்பகுதியிலிருந்து வெளிப்படுத்தும் சத்தத்திற்குச் சொல்லப்படும்.) இத்காம் உடைய எழுத்து மீமாகும்.

உதாரணம்

أَطْعَمْهُمْ مِنْ جُودٍ وَءَامَنْهُمْ مِنْ خَوْفٍ

مِنْ أَطْعَمْهُمْ مِنْ - மேற்கண்ட உதாரணத்தில் மீம் சுக்கூன் செய்யப்பட்டு அதையடுத்து உடைய எழுத்து மீம் வந்துள்ளது. எனவே إِذْغَامٌ உடைய சட்டத்தின் படி சுக்கூன் செய்யப்பட்ட மீமை إِذْغَامٌ உடைய எழுத்து மீமுடன் இணைத்து (ஷத்து செய்து) வூட்டன் ஒதுவேண்டும்.

2. إِخْفَاءٌ - இக்பா (மறைத்தல்)

மறைத்தல் என்பது: சுக்கூன் செய்யப்பட்ட மீழுக்குப் பின் பா ப என்ற எழுத்து வந்தால் மீமை மறைத்தும் மறைக்காமலும் குன்னாவுடன் ஒதுக்கலாகும். إِخْفَاءٌ வுடைய எழுத்து ப ஆகும்.

உதாரணம்

تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِيلٍ

تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ - மேற்கண்ட உதாரணத்தில் மீம் சுக்கூன் செய்யப்பட்டு அதையடுத்து எல்லோர் எழுத்து வுடைய எழுத்து ப வந்துள்ளது. எனவே إِخْفَاءٌ வுடைய சட்டத்தின் படி சுக்கூன் செய்யப்பட்ட மீமை மறைத்தும் மறைக்காமலும் (பாதியாக மறைத்து) غُنْتٌ உடன் ஒதுவேண்டும். إِخْفَاءٌ வுடைய எழுத்து ப ஆகும்

3. إِظْهَارٌ - கில்லூர்

வெளிப்படுத்துதல்

(அதாவது ம , ப , தவிர மற்ற அனைத்து எழுத்துக்களும் إِظْهَار் உடைய எழுத்துக்களாகும்).

கில்லூர் என்பது: சுக்கூன் செய்யப்பட்ட மீழுக்குப்பிறகு மேலே கூறப்பட்ட ம , ப அல்லாத ஏனைய 26 எழுத்துக்களில் எந்த ஓர் எழுத்து வந்தால் சுக்கூன் செய்யப்பட்ட மீமை கிச்சட்டத்தின்படி எந்த மாற்றமுமில்லாமல் உள்ளதை உள்ளபடியே வெளியாக்கி ஒதுவேண்டும்.

إِظْهَارٌ உடைய எழுத்துக்கள் :

ا ، ء ، ت ، ث ، ج ، ح ، خ ، د ، ذ ، ر ، ز ، س ، ش ، ص ، ض ، ط ، ظ ، ع ، غ ، ف ، ق ، ك
ل ، ن ، و ، ه ، ي ،

உதாரணம்

- | | | |
|----|---|--|
| 1. | ا | اَلَّذِينَ كَفَرُوا بِأَيْتَنَا هُمْ أَصْحَابُ الْمَشَآمَةِ |
| 2. | ت | أَلَّمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِئَلِ |
| 3. | ث | إِنَّ إِلَيْنَا إِيَّاهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابُهُمْ |
| 4. | ج | جَزَّاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّتُ |
| 5. | ح | وَمَا أَرْسَلُوا عَلَيْهِمْ حَفِظِينَ |
| 6. | خ | أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِّيَّةِ |

7.	د	-	<u>لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينٍ</u>
8.	ذ	-	<u>وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشَّمَالِ</u>
9.	ر	-	<u>إِلْفَهُمْ رَحْلَةُ الشَّتَاءِ وَالصَّيفِ</u>
10.	ز	-	<u>فَتَقْطَعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُراً</u>
11.	س	-	<u>وَالشَّمْسِ وَضُحَاهَا</u>
12.	ش	-	<u>أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ</u>
13.	ص	-	<u>إِنْ كُنْتُمْ صَادِقِينَ</u>
14.	ض	-	<u>لَا يَأْبَرُ حَتَّىٰ أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا</u>
15.	ط	-	<u>وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ</u>
16.	ظ	-	<u>وَدَانِيَةً عَلَيْهِمْ ظَلَلَهَا وَذُلْلَتْ كُطُوفُهَا تَذْلِيلًا</u>
17.	ع	-	<u>فَوَسَطْنَ بِهِ جَمِيعًا</u>
18.	غ	-	<u>صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ</u>
19.	ف	-	<u>أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ</u>
20.	ق	-	<u>وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُونَ</u>
21.	ك	-	<u>فَجَعَلَهُمْ كَعَصْفِ مَأْكُولٍ</u>
22.	ل	-	<u>إِنَّ سَعِيكُمْ لَشَتَّىٰ</u>
23.	ن	-	<u>وَيَمْنَعُونَ الْمَاعُونَ</u>
24.	و	-	<u>لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينٍ</u>
25.	هـ	-	<u>وَاهْجُرُهُمْ هَجْرًا جَمِيلًا</u>
26.	ي	-	<u>أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ</u>

விதிவிலக்கு

சுக்கூன் செய்யப்பட்ட மீழுக்குப்பிறகு வ அல்லது வ என்ற எழுத்து வந்தால் சுக்கூன் செய்யப்பட்ட மீழை நன்றாக வெளியாக்கி ஒதுவேண்டும்.

உதாரணம்

வ - **وَلَكُمْ فِي الْأَرْضِ**

வ - **وَمِنْ آبَاءِهِمْ وَذَرِّيَّاتِهِمْ**

சுக்கூன் செய்யப்பட்ட மீழுடைய மீண்டு சட்டங்களையும் உள்ளடக்கிய ஆயத்து “சூரத்துல் ஹாமீம் ஸஜ்தாவிலுள்ள” பின்வரும் ஆயத்தாகும்.

وَذَلِكُمْ ظَنْكُمُ الَّذِي ظَنَّتُمْ بِرَبِّكُمْ فَارْدَأْكُمْ فَاصْبَحْتُمْ مِنَ الْخَسِيرِينَ

“ஷத்து செய்யப்பட்ட நூன் மற்றும் மீமின்” சட்டங்கள்

நூன் அல்லது மீம் ஷத்து செய்யப்பட்டு வந்தால் “இரண்டு விரல் அளவு” குன்னா செய்து ஒது வேண்டும்.

நானுக்கு உதாரணம்

مِنَ الْجَنَّةِ وَالنَّاسِ

இங்கே **الْجَنَّةِ وَالنَّاسِ** அல்ஜீன்னதி வன்னாஸி என்ற கிரு வார்த்தையிலும் ஷத்து செய்யப்பட்ட நூன்கள் கிருக்கின்றன. ஆகவே கிரண்டு விரல் அளவு குன்னா செய்து ஒது வேண்டும்.

மீழுக்கு உதாரணம்

عَمَّ يَتَسَاءَلُونَ

இங்கே **عَمَّ** அம்ம என்னும் வார்த்தையில் மீம் ஷத்து செய்யப்பட்டுள்ளது. ஆகவே கிரண்டு விரல் அளவு குன்னா செய்து ஒது வேண்டும்.

குறிப்பு :-

ஷத்து செய்யப்பட்ட நூனிலோ அல்லது மீமிலோ “வக்ஃப்” செய்தால் குன்னாவை மிக தெளிவு படுத்தி வக்ஃபு செய்ய வேண்டும்.

நானுக்கு உதாரணம்

وَقْرَنْ فِي بُيُوتِكُنْ

இங்கே “ஷத்து செய்யப்பட்ட நூனில் வக்ஃபு” செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே “புதுகிருண்” என்று குன்னாவை மிகத் தெளிவு படுத்தி “வக்ஃபு” செய்ய வேண்டும்.

اللَّامُ الْقَمَرِيَّةُ

அல்லாமுல் கமரிய்யா

அல்லாமுல் கமரிய்யா என்பது (أَلْ) அல்லுடைய லாமிற்குப் பிறகு ،ك، ج، ح، ب، غ எ

—ه என்ற 14 எழுத்துக்களில் ஏதாவது ஓர் எழுத்து வந்தால் லாமுக்கு சுக்கூன் செய்து லாமையும் சேர்த்துப் படிக்க வேண்டும். ஒதற்கு “சந்திர எழுத்துக்கள்” என்று சொல்லப்படும்.

உதாரணம்	சந்திர எழுத்துக்கள்
إِنَّ الْإِنْسَانَ	ا
رَبَّ هَذَا الْبَيْتِ	ب
وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ	غ
الْحَمْدُ لِلَّهِ	ح
الْجَنَّةُ	ج

ك	الْكَافِرُونَ
و	الْوَعْدُ
خ	الْخَنَّاسُ
ف	يَوْمَ الْفَصْلِ
ع	الْعَالَمِينَ
ق	الْقَارِعَةُ
ي	فِي الْيَمِّ
م	الْمَلَائِكَةُ
هـ	الْهُدَىٰ

اللَّامُ الشَّمْسِيَّةُ

അല്ലാമുരുളുമ്പരിയാ

ଓল্লামুল ষষ্ঠি যা এন্পক্তু (আল) ওল্লুটেয় লামির্কুপ পিরকু ট, থ, চ, র, ত,

என்ற 14 எழுத்துக்களில் ஏதாவது ஓர் எழுத்து வந்தால் லாமை உச்சரிக்காமல் லாமுக்குப் பின்னால் உள்ள எழுத்தை ஷத்து செய்து படிக்க வேண்டும். இதற்கு “குரிய எழுத்துக்கள்” என்று சொல்லப்படும்.

தூதாரணம்	குரிய எழுத்துக்கள்
الطَّامِةُ	الطَّاءُ
الشَّمَرَاتُ	الثَّاءُ
الصَّبَرُ	الصَّادُ
الرَّاكِعُونَ	الرَّاءُ
التَّائِبُونَ	التَّاءُ

الصُّحْي	الضَّادُ
الذَّارِيَاتِ	الذَّالُ
النَّارُ	النُّونُ
الدَّهْرُ	الدَّالُ
السَّاعَةُ	السِّينُ
الطَّالِمُونَ	الطَّاءُ
الزَّقْوُمُ	الزَّايُ
الشَّمْسُ	الشِّينُ
اللَّيْلُ	اللَّامُ

الْمَدُّ

மத்தின் சட்டங்கள்

மத்து என்றால் நீட்டுதல் என்று பொருள்

மத்துடைய எழுத்துக்கள் மூன்று. அவை : யி, யீ, யோ எனிதில் விளங்கிக்கொள்வதற்காக “வாய்” என்று விளங்கிக் கொள்ளுங்கள்.

1. யீ சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன் உள்ள எழுத்து — லம்மு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
2. யீ சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன் உள்ள எழுத்து — பத்தூ செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
3. யீ சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன் உள்ள எழுத்து — கஸ்று செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

இம்மூன்று எழுத்துக்களும் மேலே கூறப்பட்ட முறைப்பிரகாரம் வரும்பொதுதான் அதற்கு “மத்துடைய எழுத்து” என்று கூறப்படும், அப்படி வரவில்லையென்றால் அதற்கு மத்துடைய எழுத்து என்று சொல்லப்படமாட்டாது, சாதாரண ஓர் எழுத்தாகவே அதை நினைத்துக்கொள்ள வேண்டும்.

மத்து இரண்டு வகை

1. مَدْ الْأَصْلَىُ - அடிப்படையான மத்து

2. مَدْ الْفَرَعَىُ - பிரிந்த மத்து

الْمَدُ الْأَصْلِيُّ அல்ல மத்துவுள் அஸ்லி

(அடிப்படையான மத்து)

மத்துடைய எழுத்துக்கு முன் அல்லது பின் ஹம்ஸ் ஏ வராமலும் மற்றும் சுக்கூன் வராமலும் கிருக்க வேண்டும். இந்த நிபந்தனைக்குட்பட்டிருந்தால் அதனை இரண்டு விரல் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும்.

உதாரணம்

1. و - غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

2. ا - اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

3. ي - الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيَقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

விளக்கம் : உ-ம் 3 ஐ கவனிக்க:

يُؤْمِنُونَ (யீமீன) என்னும் வார்த்தையில் யா யி சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன்னுள்ள எழுத்து கலர் செய்யப்பட்டு வந்துள்ளது. எனவே கிடு “மத்துடைய எழுத்தாகும்.” மத்துவுள் அஸ்லியினுடைய சட்டத்தின் படி மத்துடைய எழுத்தான யாவிற்கு யி முன்னரோ, பின்னரோ ஹம்ஸ் ஏ வரவில்லை. மேலும் மத்துடைய எழுத்தான யாவிற்கு யி பின்னர் சுக்கூனும் வரவில்லை. கிடு மேற்கண்ட நிபந்தனைக்குட்பட்டிருப்பதால் கிடு **مَدُ الْأَصْلِيُّ** அடிப்படையான மத்தாகும். ஆகவே யாவை யி இரண்டு விரல் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒது வேண்டும்.

الْمَدُ الصَّلَةُ

அல் மத்துஸ்ஸிலா

“ மத்துஸ்ஸிலா ” என்பது ஹா — என்னும் எழுத்து ஹரக்கத்து செய்யப்பட்ட இரண்டு எழுத்துக்கு மத்தியில் வந்தால் அதை இரண்டு விரல்களை நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒது வேண்டும்.

உதாரணம்

فَقَالَ لِصَاحِبِهِ وَهُوَ يُحَاوِرُهُ أَنَا أَقْلَ مِنْكَ

— ஹாவுக்குப்பின் ஹம்ஸ் ஏ வருமோனால் நான்கு விரல்களை நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒது வேண்டும் .

உதாரணம்

قَالَ لَهُ صَاحِبُهُ وَهُوَ يُحَاوِرُهُ أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ

الْمَدُّ الِّيْنَ

அல் மத்துல்லீன்

“ மத்துல் லீன் ” என்பது : வக்ஃபு செய்யக்கூடிய கடைசி எழுத்துக்கு முன்னால் வரக்கூடிய எழுத்து சுக்கூன் செய்யப்பட்ட “வாவா”க அல்லது “யாவா”க இருந்து அதற்கு முன்னால் உள்ள எழுத்து பத்ஹூ செய்யப்பட்டிருந்தால் இதற்கு மத்துல் லீன் என்று சொல்லப்படும். இதை இரண்டு, அல்லது நான்கு, அல்லது ஆறு விரல்களை மடக்கக்கூடிய அல்லது நீட்டக்கூடிய அளவிற்கு நீட்டி ஒது வேண்டும். வக்ஃபு செய்யாமல் சேர்த்துப்படிக்கும் போது நீட்டக்கூடாது.

உதாரணம்

و - عَلَيْهِمْ دَائِرَةُ السَّوءِ
ي - إِيلَافٍ قُرِيشٍ

الْمَدُ الْعَوَضُ

அல்மத்துல் கிவழ்

“பத்ஹைதன்” வரக்கூடிய எழுத்தில் வக்ஃபு செய்து நிறுத்தினால் இரண்டு விரல் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவு நீட்டி ஒது வேண்டும். இதற்கு “ மத்துல் கிவழ் ” என்று சொல்லப்படும்.

உதாரணம்

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا ، وَالْجَالَ أَوْتَادًا ، وَخَلَقْنَا كُمْ أَزْوَاجًا

விளக்கம்:

“மிஹாதன்” என்ற வார்த்தையில் வக்ஃபு செய்தால் மிஹாதா என்று இரண்டு விரல் அளவு நீட்டி “வக்ஃபு” செய்ய வேண்டும். கிவ்வாறே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ளவும்.

குறிப்பு:

வக்ஃபு செய்யக்கூடிய நேரத்தில் வக்ஃபு செய்யும் வார்த்தையின் கடைசி எழுத்திற்கு எந்தக் குறியீடு (ஹரக்கத்து) வந்தாலும் சுக்கூன் செய்தே வக்ஃபு செய்ய வேண்டும். வக்ஃபு

செய்யாமல் சேர்த்துப் படித்தால் உரிய ஹரக்கத்தை ஒது வேண்டும். வக்குப் செய்யும் வார்த்தையின் கடைசி எழுதிற்கு பத்ரைதைன் எனும் குறியீடு வந்தால் அங்கே சுக்கூன் செய்து நிறுத்தாமல் மேலே கூறிய உதாரணத்தைப் போல் இரண்டு விரல் அளவு நீட்டி ஒது வேண்டும்.

الْمَدُّ الْفَرَعِيُّ

அல் மத்துல் ஃபாரி

மத்துடைய எழுதிற்கு முன்னரோ அல்லது பின்னரோ ஹம்ஸ் ஏ வருவது. அல்லது “மத்துடைய எழுதிற்கு பின்னர் சுக்கூன் செய்யப்பட்டு வருவதற்கு” சொல்லப்படும்.

மத்துல் ஃபாரி ஜந்து வகைப்படும்

1. **الْمَدُّ الْمُتَصِّلُ (الْوَاجِبُ)**
2. **الْمَدُّ الْمُنْفَصِلُ (الْجَائِزُ)**
3. **الْمَدُّ الْعَارِضُ لِلسُّكُونِ (الْجَائِزُ)**
4. **الْمَدُّ الْبَدَلُ (الْجَائِزُ)**
5. **الْمَدُّ الْلَّازِمُ**

الْمَدُّ الْمُتَصِّلُ (அல் மத்துல் முத்தஸில்)

சேர்ந்து வரும் மத்து

மத்துடைய எழுத்து ஒரு வார்த்தையில் வந்து அதே வார்த்தையில் அதனையடுத்து ஹம்ஸ் வந்தால் அதற்கு “மத்துல் முத்தஸில்” என்று சொல்லப்படும். இந்த மத்துடைய எழுத்தை நான்கு அல்லது ஜந்து விரல் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒது வேண்டும்.

உதாரணம்

1. و - سُوءُ العَذَاب
2. ا - وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفَا صَفَا
3. ي - وَجِيءُ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ

விளக்கம் 2 ஜி கவனிக்க

جاء என்னும் வார்த்தையில் அலிஃப் சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன்னுள்ள எழுத்தில் பதற் வந்துள்ளது. எனவே கிடு மத்துடைய எழுத்தாகும். மத்துல் முத்தலிலுடைய சட்டத்தின் படி மத்துடைய எழுத்திற்குப்பிறகு பிறகு அதே வார்த்தையில் ஹம்ஸ் உவந்துள்ளதால் கிதனை நான்கு அல்லது ஜந்து விரல் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும்.

الْمَدُّ الْمُنْفَصِلُ (அல்மத்துல் முன்பஸில்)

பிரிந்து வரும் மத்து

மத்துடைய எழுத்து ஒரு வார்த்தையின் கடைசியில் வந்து அதனையடுத்துள்ள வார்த்தையின் ஓரம்பத்தில் ஹம்ஸ் உவந்தால் அதற்கு “மத்துல் முன்பஸில்” என்று சொல்லப்படும். கிந்த மத்துடைய எழுத்தை நான்கு அல்லது ஜந்து விரல் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும். (இங்கு கிவ்வாறு நீட்டித்தான் ஒது வேண்டும் என்கிற கட்டாயம் கில்லை. ஒதுவது நல்லது. ஆனால் குறைந்தது கிரண்டு விரல் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும்).

உதாரணம்

- | | |
|------|---|
| 1. و | - وَمَا أُمِرْوًا إِلَّا لِيَعْبُدُوا اللَّهُ مُخْلِصِينَ لِهِ الدِّينَ حُنَفَاءَ |
| 2. ا | - كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَى |
| 3. ي | - إِرْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً |

விளக்கம் 3 ஜ கவனிக்க

إِرْجِعِي إِلَى என்னும் வார்த்தையில் யார் சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன்னுள்ள எழுத்தில் கஸர் வந்துள்ளது. எனவே கிடு மத்துடைய எழுத்தாகும். மத்துல் முன்பஸிலுடைய சட்டத்தின் படி மத்துடைய எழுத்திற்குப் பிறகு அதனையடுத்துள்ள வார்த்தையின் ஓரம்பத்தில் ஹம்ஸ் உவந்துள்ளதால் கிதனை நான்கு அல்லது ஜந்து விரல் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும்.

الْمَدُّ الْبَدْلُ

அல் மத்துல் பதல்

“மத்துல் பதல்” என்பது மத்துடைய எழுத்திற்கு முன் ஹம்ஸ் உவம்ஸ் உவருவதற்குச் சொல்லப்படும். கிதனை கிரண்டு விரல் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும்.

உதாரணம்

- 4 - وَأَمَّا مَنْ عَامَنَ

وَ - فَأَمَّا مَنْ أُرْتَيَ
ي - وَيَزْدَادُ الدِّينَ عَامِنُوا إِيمَانًا

விளக்கம் 1ஐ கவனிக்க

இங்கு அலிஃப் । சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன்னாள் எழுத்தில் பதற் வந்துள்ளதால் இது மத்துடைய எழுத்தாகும். மேலும் மத்துல் பதல் உடைய சட்டத்தின்படி மத்துடைய எழுத்திற்கு முன்னால் ஹம்ஸ் ஏ வந்துள்ளது. எனவே இதனை இரண்டு விரல் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும் கிடே போன்றே மற்ற உதாரணங்களையும் விளங்கிக் கொள்ளவும்.

முக்கிய குறிப்பு

1 அலிப் மற்றும் ஹம்ஸ் ஏ பற்றிய விளக்கம்

வார்த்தையின் ஆரம்பத்தில் அலிஃப் வடிவத்தில் । வரக்கூடியதை ஹம்ஸ் ஏ என்று புரிந்து கொள்ளவேண்டும். அலிஃபுக்கு மேல் ஹம்ஸ் எழுதப்படாமல் இருந்தாலும் சரியே. மேலும் வார்த்தையின் எந்த கிடத்தில் ஹம்ஸ் ஏ வந்தாலும் அதனை ஹம்ஸ் ஏ என்றே புரிந்துகொள்ளவேண்டும். மேலும் டி, டி, ஓ இந்த குறியீடுகளையும் ஹம்ஸ் ஏ என்றே புரிந்து கொள்ளவேண்டும்.

ஆனால் வார்த்தையின் கிடையில் அலிஃபுக்கு மேல் ஹம்ஸ் ஏ வராமல் । அலிஃப் மாத்திரம் வந்தால் அதனை । அலிப் என்பதாகவே புரிந்து கொள்ளவேண்டும்.

(الْمَدْعُوُونَ الْعَارِضُ لِلْسُكُونِ (الْجَائِزُ))

கிடையில் ஏற்பட்ட சுக்கூனின் மத்து

மத்துடைய எழுத்திற்குப் பிறகு ஏதாவது ஒரு ஹரக்கத்துள்ள எழுத்து வந்து முச்சுத்தினறல்னாலோ அல்லது நிறுத்தி ஒதும் காரணங்களினாலோ அந்த எழுத்தில் நிறுத்தினால் அந்த எழுத்துக்கு — பக்ஹுத்தைனைத்தவிர வேறு என்ன குறியீடு (ஹரக்கத்து) இருந்தாலும் சரி அந்த எழுத்துக்கு சுக்கூன் செய்கே நிறுத்த வேண்டும். இதற்கு மத்துல் ஆரில் லிஸ்சுக்கூன் (அதாவது கிடையில் வந்த சுக்கூன்) என்று சொல்லப்படும். காரணம் நிறுத்தி ஒதும் போது சுக்கூனும் அதற்கு பின்னால் உள்ள வார்த்தையோடு சேர்த்து ஒதும் போது அதற்குள்ள ஹரக்கத்தையும் ஒதுவதினால், இதனை இரண்டு அல்லது நான்கு அல்லது ஆறு விரல் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும்.

உதாரணம்

الْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ

மேற்கூறப்பட்ட உதாரணத்தில் யாடி சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன்னுள்ள எழுத்தில் மீம் (ம) கஸர் செய்யப்பட்டு வந்துள்ளது. எனவே இது மத்துடைய எழுத்தாகும். **ر**

الْعَالَمِينَ (ரப்பில் ஆலமீன்) ஆலமீன் என்னும் நானுக்கு பத்து செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இங்கு ஆயத்து (வசனம்) முடிவடைவதால் நாம் நிறுத்தி ரப்பில் ஆலமீன் என்று நானுக்கு சுக்கூன் செய்து ஒதுக்கின்றோம். அதற்குப் பின்னால் உள்ள வார்த்தையோடு இதை சேர்த்துப் படிக்கும் போது நானுக்கு பத்து செய்தே படிப்போம். எனவே இந்த சுக்கூனுக்கு இடையில் வந்த சுக்கூன் என்று சொல்லப்படும். **இதனை இரண்டு அல்லது நான்கு அல்லது ஆறு விரல்கள் நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும்.**

المُدَلِّلَاتُ الْأَلَازُمُ

அல் மத்துல்லாசிம்

மத்துடைய எழுத்திற்குப்பின் அதே வார்த்தையில் அல்லது அதே எழுத்தில் சேர்த்துப்படிக்கும் போதும் நிறுத்திப்படிக்கும் போதும் சுக்கூன் வருவதற்கு “மத்துல்லாசிம்” எனப்படும்.

மத்துல் லாஸிம் நான்கு வகைப்படும்

1. **المُدَلِّلَةُ الْأَلَازُمُ الْكَلِمِيُّ الْمُشَقِّلُ** (அல் மத்துல் லாஸிம் கலிமை முதக்கல்)
2. **المُدَلِّلَةُ الْأَلَازُمُ الْكَلِمِيُّ الْمُخَفَّفُ** (அல் மத்துல் லாஸிம் கலிமை முகஃபபஃப்)
3. **المُدَلِّلَةُ الْأَلَازُمُ الْحَرْفِيُّ الْمُشَقِّلُ** (அல் மத்துல் லாஸிம் ஹர்பை முதக்கல்)
4. **المُدَلِّلَةُ الْأَلَازُمُ الْحَرْفِيُّ الْمُخَفَّفُ** (அல் மத்துல் லாஸிம் ஹர்பை முகஃபபஃப்)

المُدَلِّلَةُ الْأَلَازُمُ الْكَلِمِيُّ الْمُشَقِّلُ

அல் மத்துல் லாஸிம் கலிமை முதக்கல்

“மத்துல் லாஸிம் கலிமை முதக்கல்” என்பது, ஒரு வார்த்தையில் மத்துடைய எழுத்து வந்து அதே வார்த்தையில் அதற்குப்பின்னால் (ஷத்து) செய்யப்பட்ட எழுத்து வருவதற்கு சொல்லப்படும். இவ்வாறு வந்தால் அதனை ஆறு விரலை நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும்.

உதாரணம்

وَرَجَدَكَ ضَالًا فَهَدَى

விளக்கம்:

“ளால்லன்” என்ற வார்த்தையில் அலஃப் சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன் உள்ள எழுத்து பத்து செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இது மத்துடைய எழுத்தாகும். மத்துடைய எழுத்திற்குப்பிறகு அதே வார்த்தையில் “லாம்” ஷத்து செய்யப்பட்டிருக்கின்றது.

மத்துல்லாஸிம் கலிமை முதக்கல் சட்டத்தின்படி இங்கே ஆறு விரல் அளவு நீட்டி ஒதுவது அவசியமாகும்.

الْمَدْلَازُمُ الْكَلِمَيُ الْمُخْفَى

மத்துல் லாஸிம் கலிமை முகஃபபஃப்

“மத்துல் லாஸிம் கலிமை முகஃபபஃப்” என்பது, ஒரு வார்த்தையில் மத்துடைய எழுத்து வந்து அதே வார்த்தையில் அதற்குப்பின்னால் சுக்கூன் செய்யப்பட்ட எழுத்து வருவதற்கு சொல்லப்படும். இவ்வாறு வந்தால் அதனை ஆறு விரலை நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும்.

உதாரணம்

عَ الْئَنْ

விளக்கம்:

“ஆல்ஆன்” என்ற வார்த்தையில் அலிஃப் சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன் உள்ள எழுத்து பத்து செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இது மத்துடைய எழுத்தாகும். மத்துடைய எழுத்திற்குப்பிறகு அதே வார்த்தையில் லாம் சுக்கூன் செய்யப்பட்டிருக்கின்றது. மத்துல்லாஸிம் கலிமை முகஃபபஃபின் சட்டத்தின்படி இங்கே ஆறு விரல் அளவு நீட்டி ஒதுவது அவசியமாகும்.

الْمَدْلَازُمُ الْحَرْفِيُ الْمُشَقِّلُ

மத்துல் லாஸிம் ஹர்பை முதக்கல்

“மத்துல் லாஸிம் ஹர்பை முதக்கல்” என்பது, எழுத்து வடிவத்தில் சூராக்களின் ஆரம்பத்தில் வரக்கூடிய எழுத்துக்கள் மூன்றெழுத்துக்களைக்கொண்டுள்ள வடிவத்தில் வந்து அதன் நடு எழுத்து மத்துடைய எழுத்தாக இருந்து அதற்குப்பின் உள்ள எழுத்து (சுக்கூன் செய்யப்பட்டு அந்த சுக்கூன் செய்யப்பட்ட எழுத்து அதற்கு பின் உள்ள எழுத்தோடு) இத்காம் செய்யப்பட்டிருப்பதற்குச் சொல்லப்படும். இவ்வாறு வந்தால் அதனை ஆறு விரலை நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும்

உதாரணம்

أَلْ

விளக்கம்:

“அலிஃப், லாம், மீம்” இதை எழுத்து வடிவத்தில் அரபியில் எழுதும் போது **أَلْفُ ، لَامُ ، مِيمُ** என்று எழுதுவோம். இங்கே “லாமை” பாருங்கள்! இது லாம், அலிஃப், மீம் என்று மீன்று எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. இதனுடைய நடு எழுத்து மத்துடைய எழுத்தாக இருக்கின்றது. அதாவது “அலிஃப்” சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன் உள்ள எழுத்து பத்து செய்யப்பட்டிருக்கின்றது. இந்த மத்துடைய எழுத்திற்கு பின்னுள்ள எழுத்து “மீம்” சுக்கூன் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த சுக்கூன் செய்யப்பட்ட “மீம்” அதற்கு பின்னுள்ள மீமோடு இத்காம் செய்யப்பட்டிருக்கின்றது. படிக்கும் போது லாம் மீம் என்று ஷத்து செய்து ஆறு விரல் அளவு நீட்டி ஒது வேண்டும்.

الْمَدْلَازِمُ الْحَرْفِيُّ الْمُخَفَّفُ
مَتْكُولٌ لَّهٗ مُّحَمَّدٌ بِنْ عَبْدِ الرَّحْمَنِ

“**مَتْكُولٌ لَّهٗ مُّحَمَّدٌ بِنْ عَبْدِ الرَّحْمَنِ**” என்பது, எழுத்து வடிவத்தில் குராக்களின் ஆரம்பத்தில் வரக்கூடிய எழுத்துக்கள் மீண்டுமீத்துக்களை கொண்டுள்ள வடிவத்தில் வந்து அதன் நடு எழுத்து மத்துடைய எழுத்தாக இருந்து அதற்குப்பின்னுள்ள எழுத்து (சுக்கூன் செய்யப்பட்டதாக இருந்து அந்த சுக்கூன் செய்யப்பட்ட எழுத்து அதற்கு பின் உள்ள எழுத்தோடு) இத்காம் செய்யப்படாமலிருப்பதற்கு சொல்லப்படும். இவ்வாறு வந்தால் அதனை ஒழு விரலை நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும்.

உதாரணம்

نَ وَالْقَلْمَ وَمَا يَسْطُرُونَ

மத்துல் லாஸிம் ஹர்பை முகஃபஃபுக்கு வரக்கூடிய எழுத்துக்கள்.

الصَّادُ ، الْمِيمُ ، الْعَيْنُ ، الْنُّونُ ، الْكَافُ ، الْقَافُ

விளக்கம்:

நான், இதை எழுத்து வடிவத்தில் அரபியில் எழுதும் போது نُون் என்று எழுதுவோம். இங்கே நடு எழுத்து மத்துடைய எழுத்தாகும். மத்துடைய எழுத்தற்கு பின்னுள்ள எழுத்து ஒத்து செய்யப்படாமல் சுக்கூன் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு மத்துல் லாஸிம் ஹர்பை முகஃபஃபு என்று சொல்லப்படும். இவ்வாறு வந்தால் அதனை ஒழு விரலை நீட்டக்கூடிய அல்லது மடக்கக்கூடிய அளவிற்கு நீட்டி ஒதுவேண்டும். மற்ற உதாரணங்களையும் இவ்வாறே விளங்கிக் கொள்ளவும்.

குராவின் ஆரம்பத்தில் எழுத்து வடிவத்தில் வரக்கூடிய மத்துடைய எழுத்துக்களின் சட்டங்கள்

குர்ஷுனுடைய குராவின் ஆரம்பங்களில் வரக்கூடிய எழுத்துக்கள் பதினான்கு. (ط ، ح ، ص)

صَحَّ طَرِيقُكَ مَعَ السَّنَةِ (ر ، ي ، ق ، ك ، م ، ع ، ا ، ل ، س ، ن ، ه) என்று கூறலாம். இவைகள் முன்று வகை.

1- அறவே மத்து செய்யக்கூடாதது. இது ஒரு எழுத்தாகும். (ا) அலிஃபில் மத்து கில்லை. உதாரணமாக (ال) இங்கு அலிஃபை மத்து செய்யாமல் சாதாரணமாக ஒதுவேண்டும்.

2- இரண்டு எழுத்தின் வடிவத்தில் எழுதப்பட்டு இரண்டாவது எழுத்து மத்துடைய எழுத்தாக இருப்பது. இவைகள் ஐந்து எழுத்துக்களாகும் ர ، ه ، ط ، ي ، ص . சுருக்கமாக

ح ، ي ، ط ، ه ، ر (حَيْ طَهْر) என்று சொல்லலாம். ஏன் இரண்டு எழுத்தாக

எழுதப்படும். இவைகளை கிரண்டு விரல்களை நீட்டக்கூடிய அல்லது மடக்கூடிய அளவிற்கு நீட்டி ஒது வேண்டும்.

3- மீன்று எழுத்தின் வடிவத்தில் எழுதப்பட்டு நடு எழுத்து மத்துடைய எழுத்தாக இருப்பது. இவைகள் எட்டு எழுத்துக்களாகும் ம, க, ச, உ, ள, க, ச, உ, ள சுருக்கமாக

كَافٌ، نُونٌ، قَافٌ، صَادٌ، سِينٌ، لَامٌ)என்று சொல்லலாம். (

என மீன்று எழுத்தின் வடிவத்தில் எழுதப்படும். இவைகளை ஆறு விரல்களை

நீட்டக்கூடிய அல்லது மடக்கூடிய அளவிற்கு நீட்டி ஒது வேண்டும். உண மாத்திரம் நான்கு அல்லது ஆறு விரல் அளவிற்கு நீட்டி ஒதலாம். காரணம் இதன் நடு எழுத்து மத்துடைய எழுத்தாக இல்லை.

أَحْكَامُ الرَّاءِ

ஹாவின் சட்டங்கள்

றாவை வல்லினமாகவும், மெல்லினமாகவும் ஒதலாம்.

வல்லினமாக ஒதும் கிடங்கள் பின்வருமாறு

1- றா பத்ஹூ அல்லது லம்மு செய்யப்பட்டிருந்தால் உ-ம் - رُبَّنَا -

2- றா சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன்னால் உள்ள எழுத்து பத்ஹூ அல்லது லம்மு செய்யப்பட்டிருந்தால் உ-ம் **وَقْرَآنًا فَارْتَقِبْ**

3- ஹம்ஸத்துல் வல்லுக்குப்பின் சுக்கூன் செய்யப்பட்டதாக றா வந்தால் உ-ம்

إِرْجِعُوا إِلَى أَبِيكُمْ - أَمْ أَرْتَضَى - لِمَنِ ارْتَضَى

4- அடிப்படையான கஸ்றுக்கு அடுத்ததாக றா சுக்கூன் செய்யப்பட்டு றாவுக்கு அடுத்ததாக இல்தீஃலாவுடைய எழுத்துக்களில் ஒன்று அதே வார்த்தையில் பத்ஹு அல்லது லம்மு செய்யப்பட்டதாக வந்தால் உ-ம் **مِرْصَادًا - فِرْقَةٍ**

خ ص ض غ ط ق ظ இல்தீஃலாவுடைய எழுத்துக்கள் :-

5- வார்த்தையின் கடைசியில் றா ஹரக்கத்து செய்யப்பட்டுள்ளதாக இருந்து வக்ஃபு செய்வதின் காரணமாக அதற்கு சுக்கூன் செய்தால் அந்த றாவையும் வல்லினமாக ஒது வேண்டும்.

றா பத்ஹூ செய்யப்பட்டிருப்பதற்கு உதாரணம்:

(فَعَقَرَ، يُوَلُونَ الدُّبَرَ، لَنْ تَبُورَ)

றா ஸம்மு செய்யப்பட்டிருப்பதற்கு உதாரணம்:

(بَرِقَ الْبَصَرُ، وَبِسْنَ الْقَرَارُ، تُرْجَعُ الْأُمُورُ)

றா கஸ்று செய்யப்பட்டிருப்பதற்கு உதாரணம்:

(كَلْمَحٌ بِالْبَصَرِ ، وَتَوَاصَوْا بِالصَّبَرِ ، بِالنُّذْرِ)

மெல்லினமாக ஒதும் இடங்கள்

- 1- றா கஸ்று செய்யப்பட்டிருந்தால் உம் ரِدْءُ فَرَهَانُ - شِرْعَةً ، مِرْيَةً ، فِرْعَوْنَ ، إِسْتَغْفِرْ لَهُمْ
- 2- றா சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன்னால் உள்ள எழுத்து கஸ்று செய்யப்பட்டிருந்தால் உம் خَبِيرٌ
- 3- வக்ஃபின் காரணமாக றா சுக்கூன் செய்யப்பட்டு அதற்கு முன்னால் சுக்கூன் செய்யப்பட்ட யா வந்தால் உம் وَفِرْعَوْنَ
- 4- அடிப்படையான கஸ்றை அடுத்து றா சுக்கூன் செய்யப்பட்டு அதையடுத்து பத்து அல்லது லம்மு செய்யப்பட்ட இஸ்திஃலாவுடைய எழுத்து வரவில்லையானால் உம் مَجْرِيْهَا
- 5- றாவுக்கு பின்னால் சாய்த்துப்படிக்கும் அலிஃப் வந்தால் உம் قُطْبُ جَدٌ

الْقَلْقَلَة

அல் கல்கலா

கல்கலாவின் எழுத்துக்கள் ஜந்து ق ط ب ج ق சுருக்கமாக சொல்வதாக இருந்தால் قُطْبُ جَدٌ என்று சொல்லலாம். கல்கலா என்பது மேலே சொல்லப்பட்ட எழுத்துக்களில் ஒன்று சுக்கூன் செய்யப்பட்டு வந்தால் அந்த எழுத்துக்கள் வெளியாகும் இடத்தை அழுத்திப் படிக்க வேண்டும். கல்கலாவின் எழுத்து ஒரு வார்த்தையின் கடைசியில் சுக்கூன் செய்யப்பட்ட நிலையில் வந்து அங்கே நிறுத்தினால் மிகவும் அழுத்தி கல்கலா செய்து நிறுத்த வேண்டும்.

உதாரணம்

ق لْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ - ط
 وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ - ب
 وَالسَّمَاءُ ذَاتُ الْبُرُوجِ - ج
 لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ - د

கல்கலாவின் எழுத்துக்களில் ஒன்று வார்த்தையின் மத்தியில் சுக்கூன் செய்யப்பட்டு வந்தால் மிகவும் அழுத்தாமல் இலேசாக அழுத்தி கல்கலா செய்து ஒது வேண்டும்.

உதாரணம்

إِقْرَأْ بِاسْمِ رَبِّكَ - ق
 الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ - ط
 وَالْعَادِيَاتِ ضَبْحًا - ب
 إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى - ج
 وَمَا أَدْرَاكَ مَا هِيَةً - د

الْوَقْفُ

வக்ஃப் (நிறுத்துகல்)

வக்ஃப் என்பது : “குர்ஷுனை மீண்டும் ஒது வேண்டும் என்ற நோக்கத்தில்” பூச்சை கிழுப்பதற்காக கொஞ்ச நேரம் ஒரு வார்த்தையின் கடைசியில் சத்தக்கை நிறுத்துவதற்குச் சொல்லப்படும்.

வக்ஃபின் வகைகள்

1- وَقْفٌ إِنْتَظَارٍ (வக்ஃபுன் இன்திளாரி)

வக்ஃபுன் இன்திளாரி என்பது, பிரபல்யமான பத்து வகையான கிரான்த்துக்களில் பல கிரான்த்துக்களை ஒன்றாகச் சேர்த்து ஒதுவதற்காக நிறுத்துவதற்கு சொல்லப்படும்.

2- وَقْفٌ إِخْتِبَارِيٌّ (வக்ஃபுன் இக்திபாரி)

வக்ஃபுன் இக்திபாரி என்பது, ஆசிரியர் கேள்வி கேட்பதினால் அல்லது ஆசிரியரிடத்தில் குர்ஆனை படிக்கக்கூடிய நேரத்தில் ஏற்படும் வக்ஃப்.

3- وَقْفٌ إِضْطِرَارِيٌّ (வக்ஃபுன் இள்திராரி)

வக்ஃபுன் இள்திராரி என்பது, முச்சுத்தினறவினால் அல்லது தும்மலினால் அல்லது மறதினால் அல்லது இது போன்ற வேறு காரணங்களினால் ஏற்படும் வக்ஃப். எந்த இடத்திலும் இப்படிப்பட்ட வக்ஃபை செய்யலாம். இப்படிப்பட்ட வக்ஃப் செய்யும் போது கருத்து பரிபூரணமாக இருந்தால் அதற்கு பின்னுள்ள வார்த்தையில் இருந்து ஆரம்பிக்கலாம். கருத்து பரிபூரணமாகாமல் இருந்தால் விடுபட்ட வார்த்தையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

4- وَقْفٌ إِحْتِيَارِيٌّ (வக்ஃபுன் இக்தியாரி)

வக்ஃபுன் இக்தியாரி என்பது, குர்ஆனை ஒதுக்கூடியவர் முச்சுத்தினறவினாலோ அல்லது அது போன்ற வேறு எந்தக் காரணங்களினாலோ வக்ஃபு செய்யாமல் அவரின் விருப்பத்தோடு வக்ஃபு செய்வதற்கு சொல்லப்படும். இந்த வகையைப்பற்றித்தான் இங்கு நாம் பேசப் போகின்றோம்.

வக்ஃபுன் இக்தியாரி ஐந்து வகைப்படும்

1- الْوَقْفُ الْلَّازِمُ அல் வக்ஃபுல் லாசிம் (அவசியமான வக்ஃபு)

பின்னால் உள்ள வார்த்தையுடனோ கருத்துடனோ முன்னால் உள்ள வார்த்தைக்கு எத்தொடர்பும் இல்லாமல் இருப்பது. அப்படி பின்னால் உள்ள வார்த்தையோடு சேர்த்துப் படித்தால் தவறான கருத்து விளங்கப்படும் என்றிருந்தால் இதற்கு வக்ஃபுல் லாசிம் என்று சொல்லப்படும். இங்கே வக்ஃபு செய்து படிப்பது அவசியமாகும். இந்த வகை வக்ஃபை விளங்குவதற்காக குர்ஆனில் இவ்வாறு சிறிய மீம் ஒன்று (— மே) அடையாளமிடப்பட்டிருக்கும்.

இதாரணம்

(إِنَّمَا يَسْتَجِيبُ الَّذِينَ يَسْمَعُونَ مَا وَالْمَوْتِ يَعْتَهُمُ اللَّهُ ثُمَّ إِلَيْهِ يُرْجَعُونَ)

இந்த ஆயத்தில் يَسْمَعُونَ என்னும் வார்த்தையில் சிறிய மீம் இருக்கின்றது, இது மத்துல் லாஸிமை காட்டுவதற்காக இடப்பட்ட அடையாளமாகும். இங்கே முச்சை, பரிபூரணமாக நிறுத்தி வக்ஃபு செய்வது அவசியமாகும். பின்பு الله يَعْتَهُمُ وَالْمَوْتِ என்னும் வார்த்தையிலிருந்து புதிதாக ஆரம்பித்து ஒது வேண்டும்.

2- الْوَقْفُ التَّامُ அல்வக்ஃபுத்தாம் (பரிபூரணமான வக்ஃப்)

எந்த இடத்தில் நிறுத்தினால் கருத்து பரிபூரணமாகுமோ அவ்விடத்தில் நிறுத்துவதற்கு வக்ஃபுத்தாம் என்று சொல்லப்படும். அதாவது அதற்கு பின்னுள்ள வார்த்தையுடனோ அல்லது கருத்துடனோ சேர்த்துப் படிக்க வேண்டுமென்ற அவசியம் எதுவும் இல்லாமலிருப்பது. அப்படி சேர்த்துப் படித்தாலும் பெரும்பாலும் கருத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்த வக்ஃபு பெரும்பாலும் ஆயத்தின் முடிவில் அல்லது சரித்திரம் முடிவுறும் போது வரும்.

ஆயத்தின் முடிவிற்கு இதாரணம்

(مِلِكٌ يَوْمَ الدِّينِ) இங்கே நிறுத்துவது பரிபூரண வக்ஃபாகும்.

சரித்திர முடிவிற்கு உதாரணம்

(أُولَئِكَ عَلَى هُدًى مِّنْ رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ) இங்கே முன்னுமிடத்தில் வக்ஃபு செய்வது பரிபூரண வக்ஃபாகும். இந்த வகை வக்ஃப விளங்குவதற்காக குர்மூனில் இவ்வாறு (قلி) (ط) அடையாளமிடப்பட்டிருக்கும்.

3- **الْوَقْفُ الْكَافِيُّ** அல்வக்ஃபுல் காஃபி (போதுமான வக்ஃபு)

இரு திடத்தில் நிறுத்துவதினால் கருத்து பரிபூரணமடைகின்றது, ஆனால் வக்ஃபு செய்யப்பட்ட வார்த்தைகளின் கருத்து பின்னுள்ள வார்த்தைகளின் கருத்துக்களோடு சம்மந்தப்பட்டிருக்கும். (அதாவது முன்னுள்ள வார்த்தையின் கருத்தையும் பின்னுள்ள வார்த்தையின் கருத்தையும் சேர்த்து படித்தால் விளக்கம் அதிகம் கிடைக்கும்) ஆனால் பின்னுள்ள வார்த்தையோடு முன்னுள்ள வார்த்தையை சேர்க்க வேண்டுமென்ற அவசியமிருக்காது. இதற்கு வக்ஃபுல் காஃபி என்று சொல்லப்படும்.

உதாரணம்

(فِيْ قُلُوبِهِمْ مَرَضٌ فَرَادَهُمُ اللَّهُ مَرَضًا صَلَّى وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ)

(

فَرَادَهُمُ اللَّهُ مَرَضًا என்னும் வார்த்தையில் வக்ஃப் செய்வது போதுமானது. ஆனால் இதற்கு பின்னுள்ள காநூா கீக்ஜ்஬ூன் என்னுமிடத்தில் வக்ஃபு செய்வது முந்திய வார்த்தையில் வக்ஃபு செய்வதைவிட மிகவும் சிறந்தது. காரணம் பின்னுள்ள வார்த்தையைச் சேர்த்துப் படிக்கும் போதுதான் இதனுடைய பரிபூரணமான கருத்து விளங்கும். இவ்வறை மற்ற ஆயத்துக்களையும் விளங்கிக் கொள்ளுங்கள். இந்த வகை வக்ஃப விளங்குவதற்காக குர்மூனில் இவ்வாறு (صلى) (ج) அடையாளமிடப்பட்டிருக்கும்.

4- **الْوَقْفُ الْحَسَنُ** அல்வக்ஃபுல் ஹஸன் (அழகான வக்ஃப்)

இல் திடத்தில் நிறுத்துவதினால் கருத்து பரிபூரணமடைகின்றது, ஆனால் பின்னுள்ள வார்த்தையோடும் கருத்தோடும் இவ்வார்த்தைக்குத் தொடர்பிருக்கும். இதற்கு வக்ஃபுல் ஹஸன் என்று சொல்லப்படும்.

உதாரணம்

(وَإِنْ يَمْسِسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ صَلَّى وَإِنْ يَمْسِسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٍ)

وَهُوَ என்னும் கிடத்தில் வக்ஃபு செய்வது வக்ஃபுல் ஹஸனாகும். ஆனால் பின்னுள்ள வார்த்தையோடு சேர்த்துப் யடிப்பது நிறுத்திப் யடிப்பதை ஹிட மிகவும் நல்லது. காரணம் பின்னுள்ள வார்த்தையை சேர்த்து படிக்கும் போதுதான் கிடனுடைய பரிபூரணமான கருத்து விளங்கும். இந்த வகை வக்ஃபை விளங்குவதற்காக குர்ஞைல் இவ்வாறு **(ص) (صلى)** அடையாளமிடப்பட்டிருக்கும்.

5-الْقِبْيْحُ الْوَقْفُ அல் வக்ஃபுல் கபீஹ் (மோசமான வக்ஃப்)

எந்த வார்த்தையில் நிறுத்தினால் கருத்து பரிபூரணமாகாதோ அல்லது எந்த வார்த்தையில் நிறுத்தினால் தவறான கருத்து விளங்கப்படுமோ அங்கே நிறுத்துவது வக்ஃபுல் கபீஹாகும்.

உதாரணம்

الْحَمْدُ لِلّٰهِ

الْحَمْدُ لِلّٰهِ என்னுமிடத்தில் நிறுத்துவது வக்ஃபுல் கபீஹாகும். இங்கே நிறுத்துவதினால் கருத்து பரிபூரணமாகாது.

தவறான கருத்து விளங்கப்படுவதற்கு உதாரணம்

(لَقَدْ سَمِعَ اللَّهُ قَوْلُ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ فَقِيرٌ لَا وَكْحٌ أَغْنِيَاءُ)

فَقِيرٌ என்னுமிடத்தில் நிறுத்துவது தவறான கருத்தை கொண்டு வரும். ஆகவே இங்கே நிறுத்துவது வக்ஃபுல் கபீஹாகும். இந்த வகை வக்ஃபை விளங்குவதற்காக குர்ஞைல் இவ்வாறு **(٤)** அடையாளமிடப்பட்டிருக்கும்.

குறிப்பு:

(.) இவ்வாறு மூன்று புள்ளிகளுள்ள அடையாளம் குர்ஞைல் தொடர்ந்து இரண்டு கிடங்களில் வந்தால் ஓர் கிடத்தில் நிறுத்துவது அவசியமாகும். ஓர் கிடத்தில் நிறுத்தினால் மறு கிடத்தில் நிறுத்தக்கூடாது.

உதாரணம்

(ذِلِّكَ الْكِتَابُ لَا رَيْبَ . . فِيهِ)

(لَا رَيْبَ) என்னுமிடத்தில் நிறுத்தினால் **(فِيهِ)** என்னுமிடத்தில் நிறுத்தக்கூடாது. இவ்வாறே மற்ற ஆயத்துக்களையும் விளங்கிக் கொள்ளுங்கள்.

مَخَارِجُ الْحُرُوفِ

ஓவ்வொரு எழுத்துக்களும் வாயிலிருந்து வெளியாகும் கிடங்கள்

ء=ا இரு உதகுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சோக்கக்கூடாது. நாவை உயர்த்தவும்கூடாது. குரல் அடித்தொண்டையிலிருந்து மெல்லியதாக ஒலிக்க வேண்டும்.

ப கிரு உதடுகளையும் சேர்க்க வேண்டும். பற்களைச் சேர்க்கக்கூடாது. நாவை மேலே உயர்த்தவும் கூடாது குரல் அழுத்தமாக வெளிப்பட வேண்டும்.

த கிரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் நுனிப்பகுதியை மேல் முன் பற்களிலும் அவற்றின் ஈறிலும் இலேசாக அழுத்த வேண்டும். குரல் நடுத்தரமாக ஒலிக்க வேண்டும்.

ஶ கிரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, கிரு பற்களையும் சேர்க்கக்கூடாது. நுனிநாக்கு மேற்பல்லைத் தொட்டும் தொடாமலும் கிருக்க வேண்டும். நுனி நாக்கு பல்லை விட்டும் சற்று வெளியே வரவேண்டும். குரல் மெல்லியதாக ஒலிக்க வேண்டும்.

ஞ கிரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் மத்திய பகுதி மேல் வாயை அழுத்தமாகத் தொட வேண்டும். குரல் அழுத்தமாக கிருக்க வேண்டும்.

ஷ கிரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, கிரு பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் கடைசிப்பகுதி மட்டும் சற்று மேலே உயர்ந்திருக்க வேண்டும். குரல் நடுத்தொண்டையிலிருந்து அழுத்தமாக ஒலிக்க வேண்டும்.

ஷ் கிரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, கிரு பற்களையும் சேர்க்கக்கூடாது. நாக்கின் கிறுதிப் பகுதியை மட்டும் சற்று உயர்த்த வேண்டும். குரலை இலேசான காறலின் போதுள்ள கரகரப்புடன் வெளிப்படுத்த வேண்டும்.

ஷ் கிரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாக்கின் நுனிப்பகுதி முன் மேற்பற்களை அழுத்தமாகத் தொட வேண்டும். குரல் வல்லோசையுடன் (வல்லினமாக) ஒலிக்க வேண்டும்.

஢ இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது,இரு பற்களையும் சேர்க்கக்கூடாது. நுனி நாக்கு முன் மேற்பற்களின் வலது ஓரத்தை மிக இலேசாகத் தொட்டிட வேண்டும். குரல் சற்று மெல்லியதாக இருக்க வேண்டும்.

ங இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் வலது ஓரம் முழுவதும் கடைவாய்ப் பற்களின் ஈறை இலேசாகத் தொட வேண்டும். குரல் சுழலோசையுடன் வெளிப்பட வேண்டும்.

ஜ் இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது,இரு பற்களையும் சேர்க்கக்கூடாது. நுனி நாக்கு முன் மேற்பற்களின் நடுவில் இருக்க வேண்டும். குரல் அழுத்தமாக ஒலிக்க வேண்டும். குரல் விசீல் ஓசையுடன் ஒலிக்க வெண்டும்.

ஸ் இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாக்கைச் சற்று வளைத்து நாக்கின் இரு ஓரங்களையும் மேல் கடைவாய்ப் பற்களோடு உரசீ உச்சரிக்க வேண்டும். குரல் மெல்லியதாக இருக்க வேண்டும்.

ஶ் இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நுனிநாக்கை மேற்புறமாக சற்று மடக்கி வாயின் முகட்டின் பக்கமாக நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். காற்றை உள்ளிலிருந்து அழுத்தமாக பரவலாக வெளியிட வேண்டும்.

ச

இவ்வெழுத்தை உச்சரிக்கும் போது இரு உதடுகளையும் பற்களையும்

சேர்க்கக்கூடாது, நாவின் இடது, வலது பக்கத்தை வளைத்து, இரு புறமும் மேல் கடைவாய்ப் பற்களை அழுத்தமாகத் தொட வேண்டும். குரல் வாய் நிரம்ப ஒலிக்க வேண்டும்.

ض

இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, இரு பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் வலது பகுதியைக் கொண்டு மேல் கடைவாய்ப் பற்களின் ஈறை இலேசாகத் தொட வேண்டும். குரல் மிக அழுத்தமாக இருக்க வேண்டும். வாய் நிரம்ப ஒலிக்க வேண்டும்.

ط

இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, இரு பற்களையும் சேர்க்கக்கூடாது.

ظ

இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாக்கின் கிழுப்பகுதியை உள்வாயின் பின்பகுதியை தொடாத வண்ணம் சற்றே உயர்த்த வேண்டும். குரலை முன் தொண்டையிலிருந்து கரகரப்பு இல்லாமல் அழுத்தமாக வெளிப்படுத்த வேண்டும்.

ع

இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, இரு பற்களையும் சேர்க்கக்கூடாது, நாவின் கடைசிப்பகுதி மட்டும் சற்று மேலே உயர்ந்திருக்க வேண்டும். குரல் நடுத் தொண்டையிலிருந்து அழுத்தமாக ஒலிக்க வேண்டும்.

غ

இரு உதடுகளும் சேராமல் - மூனால் நெருக்கமாக இருக்க வேண்டும். நூனிநாக்கு முன் மேற்பற்களை இலேசாகத் தொட வேண்டும். நாக்கின் நடுப்பகுதியைச் சற்று மேலே உயர்த்த வேண்டும். குரல் சற்றுத் தூக்கலாக இருக்க வேண்டும்.

வ

இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, முன் பற்கள் கீழ் உதட்டின் ஈரமான பகுதியை இலேசாகத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். நாவு எழாமல் இருக்க வேண்டும். குரல் மிக மெல்லியதாக வெளிப்பட வேண்டும்.

ஷ

இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் கடைசிப் பகுதியைக் கொண்டு உள்வாயின் மேற்பகுதியைச் சற்று அழுக்க வேண்டும். குரல் வாய் நிரம்ப ஒலிக்க வேண்டும்.

க

இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் பிற்பகுதி மேல்வாயைத் தொட்டிருக்க வேண்டும். குரல் மிக மெல்லியதாக இருக்க வேண்டும்.

ல

இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாக்கின் நுனிப்பகுதி முன் மேற்பற்களின் ஈறைச் சற்றுப் பின்னால் தொட வேண்டும்.

ஹ

இந்த எழுத்தை உச்சரிக்கும்போது இரு உதடுகளையும் சேர்க்க வேண்டும். பற்களைச் சேர்க்கக்கூடாது, நாவை மேலே உயர்த்தவும்கூடாது. குரல் மெல்லியதாக இருக்க வேண்டும்.

ந

இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது, நாக்கின் நுனிப்பகுதி முன் மேற்பற்களின் ஈறின் ஓரம்ப்பகுதியை இலேசாகத் தொடவேண்டும். குரல் பூக்கில்ருந்து வரவேண்டும்.

—
— கிரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவை மேலே உயர்த்தவும் கூடாது. குரல் அடித்தொண்டையிலிருந்து மெல்லியதாக ஓலிக்க வேண்டும், அழுக்தமாக ஓலிக்கக்கூடாது.

9 உதடுகளின் கிரண்டு ஓரங்களையும் சேர்த்து வைக்ககவும், மத்தியில் சற்று கிடைவெளி கிருக்க வேண்டும். பற்களைச் சேர்க்கக்கூடாது. நாவு எழாமல் கிருக்க வேண்டும். குரல் மெல்லியதாக கிருக்க வேண்டும்.

இ
கிரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் நடுப்பகுதி மேல்வாயைத் தொட்டும் தொடாமலும் கிருக்க வேண்டும். குரல் நடுத்தரமாக கிருக்க வேண்டும். நாவைக் கொண்டு முன் மேற்பற்களின் ஈறை நன்கு அழுக்க வேண்டும்.